



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 9	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2023 லு	஫ப்ரவரி மீ	28 ௨
No.		Poudouchéry	Mardi	28	Février	2023 (9 Phalguna 1944)
No.		Puducherry	Tuesday	28th	February	2023

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் ..	196	Sentence arbitral du Travail de Tribunal.	.. 196	Award of the Labour Court ..	196
அரசு அறிவிக்கைகள் ..	202	Notifications du Gouvernement ..	202	Government Notifications ..	202
அரசு அறிவிப்புகள் ..	204	Notices du Gouvernement ..	204	Government Notices ..	204
சாற்றறிக்கைகள் ..	207	Annonces ..	207	Announcements ..	207

GOVERNMENT OF PUDUCHERRY

DEPARTMENT OF REVENUE AND DISASTER
MANAGEMENT

(G.O. Ms. No. 2/2023, Puducherry, dated 17th February 2023)

NOTIFICATION

In exercise of the powers conferred under sub-sections (1) and (2) of section 7 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013, the Government of Puducherry hereby constitutes an independent multi-disciplinary "Expert Group" with the following Members to evaluate the Social Impact Assessment (SIA) report submitted by the Social Impact Assessment Team in connection with acquisition of lands at 25-Kovilpathu Revenue Village, Karaikal District, for the public purpose viz., "Construction of GAIL Office Building-cum-Regional Gas Management Centre (RGMC) Control Room for GAIL, Karaikal". The Expert Group shall make its recommendations within a period of two months from the date of its constitution:-

Sl. No.	Name and designation	Department/ Organisation
(1)	(2)	(3)
<i>Thiruvallargal:</i>		
1	Dr. Prof. S. Sundaravarathan, M.Sc. (Agri), Ph.D., (Microbiology), (To function as the Chairperson for the Expert Group).	Registrar, National Institute of Technology, Karaikal.
2	Dr. V. Arulmurugan, Assistant Professor.	Department of Commerce, School of Management, Pondicherry University, Karaikal Campus, Karaikal.
3	S. Subash, Commissioner in-charge.	Karaikal Municipality, Karaikal.

(1) (2) (3)

Thiruvallargal:

4	R. Arunasalam, Commissioner.	Thirunallar Commune Panchayat, Thirunallar, Karaikal.
5	R. Manivannan, Coordinator.	AVVAI NGO, No. 8, Puthupalayam Street, Polagam, T.R. Pattinam, Karaikal.
6	K. Maheswari, Coordinator.	Karaikal Rehabilitation Centre, Valluvar Street, Thalatheru, Karaikal.
7	C. Mayavel, Member-Secretary.	Town and Country Planning Department, Karaikal.

(By order of the Lieutenant-Governor)

Dr. T. ARUN, I.A.S.,
Secretary to Government (Revenue).

GOVERNMENT OF PUDUCHERRY
DEPARTMENT OF PERSONNEL AND
ADMINISTRATIVE REFORMS (PERSONNEL WING)
(G.O. Ms. No. 10, Puducherry, dated 17th February 2023)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru V. Mokankumar, Pondicherry Civil Service (CDC) Officer, presently working as Block Development Officer (Villianur Block), Puducherry, shall retire from service on the afternoon of 28-02-2023.

(By order)

V. JAISANKAR,
Under Secretary to Government.

உழவர்கரை நகராட்சி, புதுச்சேரி

கோப்பு எண் 51-17/உ.பொ.11/இ.பொ(3)/உ.ந./2022-23.

இறுதி அறிவிப்பு

[1973-ஆம் ஆண்டின் புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின் பிரிவு எண் 256 (1)-ன் படி]

இதனால் அறிவிப்பது யாதெனில், கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பொது வீதிகளாக இல்லாமல் இருந்து வரும் வீதிகள் பொது வீதிகளாக அறிவிக்கப்படவுள்ளது எனவும், அது குறித்து ஆட்சேபனை ஏதேனும் இருப்பின், அது குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு, கடந்த 13-10-2022 அன்று "தினத்தந்தி" தமிழ் நாளேட்டில் வெளியிடப்பட்டது.

மேற்கூறிய 30 தினங்களுக்குள் இரண்டு ஆட்சேபனைகள் மட்டும் பெறப்பட்டது. இவைகளை பரிசீலனை செய்த பிறகு, இந்நகராட்சியானது கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகளை பொது வீதிகளாக இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண்	வருவாய் உட்கிராமம்	கிராமம்/ உரிமையாளர்களின் பெயர் (ஆவணப்படி)	மறு அளவை எண்	பட்டா எண்	அளவு			குறிப்பு (தீசைகள்)
					நீளம்	அகலம்	பரப்பளவு	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
					மீ.	மீ.	ச.மீ.	

20. காலாப்பட்டு வருவாய் கிராமம்

முகாம்பிகை நகர், பெரிய காலாப்பட்டு

திரு./திருமதி/செல்வி :

1 பிரதானசாலை	1. வேணு நாயுடு, த/பெ. செங்கல்வராய நாயுடு;	188/1	572	18.00	6.10	} 105	வடக்கு- தெற்கு சாலை.		
	2. N. கிரஹலெட்சுமி, க/பெ. பாண்டியன்.			கீழ்க்கு 16.20	வடக்கு 6.10				
				மேற்கு	தெற்கு				
	1. ராமானுஜ நாயுடு, த/பெ. கிருஷ்ணசாமி நாயுடு.	84/16	515	58.20	6.10	} 354	வடக்கு- தெற்கு சாலை.		
				கீழ்க்கு 58.00	வடக்கு 6.10				
				மேற்கு	தெற்கு				
2 குறுக்குத் தெரு	1. தெய்வசிகாமணி (மைனர்), கார்டியன்/பெ. மங்கலட்சுமி (தாயார்).	84/8	285	56.30	6.10	} 343	கீழ்க்கு- மேற்கு சாலை.		
	1. பாலகிருஷ்ண கவுண்டர், த/பெ. மஞ்சினி கவுண்டர்.	84/9	334	56.20	6.10				
				தெற்கு	மேற்கு				

ஜெயபால் நகர், பெரியக்காலாப்பட்டு

1 பிரதான சாலை	1. கந்தசாமி, த/பெ. மஞ்சினி கவுண்டர்;	85/1E	555	80.00	6.10	} 486	கீழ்க்கு- மேற்கு சாலை.		
	2. பாலமுருகன், த/பெ. ஏழுமலை;			வடக்கு 79.50	கீழ்க்கு 6.10				
	3. விஸ்வநாத கவுண்டர், த/பெ. கந்தசாமி;			தெற்கு	மேற்கு				
	4. ரவிச்சந்திரன், த/பெ. ஏழுமலை;								
	5. சிவஞானம், த/பெ. சாம்பசிவ கவுண்டர்.								
	1. கோவிந்தன், த/பெ. சீனுவாச கவுண்டர்;	85/4	398	18.30	6.10	} 112	வடக்கு- தெற்கு சாலை.		
	2. ரவிச்சந்திரன், த/பெ. ஏழுமலை;			மேற்கு 18.30	வடக்கு 6.10				
	3. பெருமாள், த/பெ. நாராயணசாமி;			கீழ்க்கு	தெற்கு				
	4. பாலமுருகன், த/பெ. ஏழுமலை;								
	5. ராகவன், த/பெ. முனிய கவுண்டர்;								
	6. நாராயணசாமி, த/பெ. லட்சுமண கவுண்டர்;								
	7. லட்சுமணன், த/பெ. அரிகிருஷ்ண கவுண்டர்.								

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
					மீ.	மீ.	ச.மீ.	
20. காலாப்பட்டு வருவாய் கிராமம்								
ஜெயபால் நகர், பெரியக்காலாப்பட்டு								
		திரு./திருமதி/செல்வி :						
		1. கோவிந்தன், த/பெ. சீனுவாச கவுண்டர்;	85/4	398				
		2. ரவிச்சந்திரன், த/பெ. ஏழுமலை;						
		3. பெருமாள், த/பெ. நாராயணசாமி;						
		4. பாலமுருகன், த/பெ. ஏழுமலை;						
		5. ராகவன், த/பெ. முனிய கவுண்டர்;			135.30	6.10	825	கீழ்க்கு- மேற்கு சாலை.
		6. நாராயணசாமி, த/பெ. லட்சுமண கவுண்டர்;			135.20	6.10		
		7. லட்சுமணன், த/பெ. அரிக்கிருஷ்ண கவுண்டர்.						
		1. பாலமுருகன், த/பெ. ஏழுமலை;	85/7	637				
		2. பெருமாள், த/பெ. நாராயணசாமி கவுண்டர்;						
		3. ரவிச்சந்திரன், த/பெ. ஏழுமலை.						
2 இணைப்பு சாலை		1. கந்தசாமி, த/பெ. மஞ்சினி கவுண்டர்;	85/1 E	555				
		2. பாலமுருகன், த/பெ. ஏழுமலை;						
		3. விஸ்வநாத கவுண்டர், த/பெ. கந்தசாமி;						
		4. ரவிச்சந்திரன், த/பெ. ஏழுமலை;			65.00	6.10	397	வடக்கு- தெற்கு சாலை.
		5. சிவஞானம், த/பெ. சாம்பசிவ கவுண்டர்.			65.20	6.10		
		1. கோபாலு கவுண்டர், த/பெ. ரத்தின கவுண்டர்;	85/2	346				
		2. சிங்காரவேலு, த/பெ. மாணிக்க கவுண்டர்;						
		3. ஜெயலட்சுமி, த/பெ. முனிசாமி கவுண்டர்.						
		1. பாவாடை கவுண்டர், த/பெ. சின்ன குழந்தை;	84/17A	333	72.40	6.10	438	கீழ்க்கு- மேற்கு சாலை.
		1. நடசே செட்டியார், த/பெ. பொன்னுசாமி செட்டியார்	84/19	299	73.70	5.90		
அம்மன் நகர், கணபதிசெட்டிக்குளம்								
1 பிரதான சாலை		1. கோவிந்தசாமி செட்டியார், த/பெ. செல்லப்பெருமாள்;	136/6A/1	451	145.00	5.80	817	வடக்கு- தெற்கு சாலை.
		2. கண்ணு கிராமணி, த/பெ. சின்னதம்பி கிராமணி.			144.30	5.50		

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
					மீ.	மீ.	ச.மீ.	
		திரு./திருமதி/செல்வி :						
		1. ஏழுமலை. த/பெ. முருகேசன்.	119/2	49	24.60 கீழ்க்கு 24.50 மேற்கு	5.50 வடக்கு 5.50 தெற்கு	135	வடக்கு- தெற்கு சாலை.
2	முதல் குறுக்குத் தெரு	1. வெங்கடேசன். த/பெ. பார்த்தசாரதி: 2. பாலகிருஷ்ணன். த/பெ. பார்த்தசாரதி.	119/3	695	34.80 வடக்கு 34.70 தெற்கு	5.50 கீழ்க்கு 5.50 மேற்கு	191	கீழ்க்கு- மேற்கு சாலை.
3	இரண்டாவது குறுக்குத் தெரு	1. வெங்கடேசன். த/பெ. பார்த்தசாரதி: 2. பாலகிருஷ்ணன். த/பெ. பார்த்தசாரதி.	119/3	695	19.80 கீழ்க்கு 19.80 மேற்கு	6.10 வடக்கு 6.10 தெற்கு	120.78	வடக்கு- தெற்கு சாலை.
					26.10	5.60	146.16	வடக்கு- தெற்கு சாலை.

ஐவகர் நகர், 2023 (வெபி) சிப்ரவரி மீ 21 வ.

A. சுரேஷ்ராஜ்.
ஆணையர்.

**PUDUCHERRY AGRO SERVICE AND
INDUSTRIES CORPORATION LIMITED (PASIC)**

(A GOVERNMENT OF PUDUCHERRY UNDERTAKING)

Ref. No. 6-315/PASIC/Estt./P.F/05-06

Puducherry, the 30th January 2023.

NOTICE

Under rule 16(1) of Pasic Staff Service Rules, 1988

It has been reported by the undersigned that Thiru C. Gnanendra Raj Sharma, (Employee Code No. 2269). Watchman (unauthorised absence from duty) has not joined duty, after expiry of leave on 01-07-2016 and thus, he failed to maintain integrity and devotion to duty in violation of rule 3 of PASIC (Conduct) Rules, 1988.

As his residential address is not available for communication, final notice could not be sent to him.

The undersigned feels that the Corporation cannot run smoothly with such employee as the same would be detrimental to the interest and functioning of the Corporation.

Therefore, in pursuance of sub-rule (1) of rule 16 of PASIC Staff Service Rules, 1988, the undersigned hereby giving notice to Thiru Gnanendra Raj Sharma,

(Code No. 2269), Watchman (unauthorized absence from duty) that his services shall stand terminated with effect from the date of his unauthorized absence from duty vize namely 01-07-2016.

K. SIVASHANMUGAM,
Managing Director.

AFFIDAVIT

I, Latha @ Gnanalatha, wife of Tamilmaran, residing at No. 47 and 48, 7th Main Road, Mahaveer Nagar, Karuvadikuppam, Puducherry-605 008, do hereby solemnly and sincerely affirm on oath and as follows:

That I state my name has been mentioned as 'Gnanalatha' in my Elector's Photo Identity Card No. IPD0142497, issued by the Election Commission of India, Aadhaar Card No. XXXX XXXX 6090, issued by the Unique Identification Authority of India, PAN Card No. AKFPG4890B, issued by the Income-tax Department, Government of India.

I state that my name has been mentioned as 'Latha @ Gnanalatha' in the Certificate of Identity C.M.P.No. 310/2016, dated 08-12-2016, issued by the Judicial Department, Government of Puducherry.